

Chennai – 600006 PH: 044 28332115

TVS Holdings Limited

[Formerly known as Sundaram-Clayton Limited]

21st September 2023

BSE Limited, Phiroze Jeejeebhoy Towers, Dalal Street, Mumbai 400 001.

Equity Scrip code: 520056 NCRPS Scrip code: 717505

National Stock Exchange of India Ltd., Exchange Plaza, 5th Floor, Bandra-Kurla Complex, Bandra (E), Mumbai 400 051.

Equity & NCRPS Scrip code: TVSHLTD

Dear Sir,

Reg: Regulation 30 - Disclosure of events or information under SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015

Dear Sir,

Sub: Postal Ballot Advertisement

We enclose copies of the advertisement published in newspaper viz., Business Standard and Makkal Kural dated 21st September 2023, in connection with Postal Ballot notice.

This is also available at the Company's website viz., www.tvsholdings.com.

This is for your kind information.

Thanking you,

Yours faithfully,

For TVS Holdings Limited

(Formerly known as Sundaram-Clayton Limited)

R Raja Prakash **Company Secretary**

Encl.: a/a

Website: www.tvsholdings.com Email: corpsec@sundaramclayton.com CIN: L35999TN1962PLC004792

TO WHOMSOEVER MAY IT CONCERN
Please be informed that effective September 20, 2023, the Noida office address of TV18 Broadcast Limited shall be as under:

nited shall be as under: TV18 Broadcast Limited Floor No. 18, Tower 'E' Skymark One, Sector 98 Plot No. H-10/A, Noida Gautam Buddha Nagar Uttar Pradesh – 201301

Issued By: TV18 Broadcas imited, having its registered office at First Floor, Empire Complex, 414 Senapati Bapat Marg, Lower Parel, Mumbai-400013, Maharashtra. I Madhurata Nanda, Sio Ananda Murti, House No. 19, Ferm House, Madhu Kanan, Gadajeur Mehrauli, South Dehi, New Dehi-11030 have changed my name from Madhurata Nanda to Acayra Madhurata nanda Avadhuta for all purposes. That Madhuryata Nanda and Acarya Madhurata Nanda and Acarya Madhurata nanda Avadhuta are the names of the one and same person.

Xsidbi

SAIL INDUSTRIES DEVELOPMENT BANK OF INDIA CONDUCT STUDY ON FOSTERING GREEN INVESTMENTS OF MSME THROUGH GREEN BONDS AMON, NO. CREMINATION OF MSME THROUGH GREEN BONDS AND STATE OF MSME THROUGH GREEN FOR CONDUCT OF MSME THROUGH GREEN BONDS. FOR THOSE OF THE MSME THROUGH GREEN BONDS. FOR MSME THROUGH GREEN BONDS. FOR MSME THROUGH GREEN BONDS. FOR MSME THROUGH GREEN BONDS THE MSME THROUGH GREEN BONDS. FOR THROUGH GREEN BONDS THE MSME THROUGH GREEN BONDS THE MSME THROUGH GREEN BONDS THE MSME THROUGH GREEN BONDS THROUGH GREEN B

(https://www.sidbi.in/en/tenders). The last date for submission of application is October 11, 2023 till 1700 hours. General Manager Green Climate Finance Vertical SIDBI, New Delhi

INVITATION FOR BIDS FOR AUCTION OF ASSETS OF St. John Freight Systems Limited Under Liquidation, Insolencey and Bankrupty Code, 2016 Il Company Law Tribunal, Chennai Bench Order dated 26-11-201

M/S. ST. JOHN FREIGHT SYSTEMS LIMITED is proposed to auction in AS IS WHERE IS, AS IS WHAT IS & WHATEVER IS THERE IS condition on a non-recourse hasis, the below mentioned assets as these form part of excluded assets pursuant to the order of the National Company Law Tribunal, Chennal Bench IA(IBC)/1018/2022 in CP/759/(IB)/CB/2018 order dated 19-01-2023.

Land parcels and Building located at National Highway NH 45B, Meslavitan Village Talk and District Tutcorin – 628 008 bearing survey numbers 1129 8, 113 admeasuring 8,82 acres. The reserve price for the land parcels amounts to Rs 11,60,00,000.

ITEM NO. 2 Land parcels located at Amudham Colony, Chengam Nagar and Pronkovil Naga situated at Arthoiath Village, of Enrore Port Road, Miniur Panchayal Union, Porme Halk, Thirvaller, Denman – 500 170 softenssuming, 222 ceres. The reserve price for the larne parcels amounts to R.2.74,00,0000.

e 09-10-2023. Interested parties may get

N. Venkataxrishnan
Liquidator: 18BI/IPA-001/IP-P00115/2017-18/10250
Tel: 044-28150540, 28150541, 28150542
Mobile: +91 9804013918
Email: ryk@rykassociates.com/stjohn.cirp@rykassociates.com Date: 18-09-2023

R.P.P INFRA PROJECTS LTD.

CIN: L45201TZ1995PLC006113

SF No. 454, Raghupathynaikon Palayam, Railway Colony Post, Poondurai Road, Erode - 638 002
Tol +91 424 224007; Fax : +91 424 226007; E-mait secretary@pspiol.com, www.pspipl.com

Corrigendum to the Notice of 28° Annual General Meeting of the shareholders of R. P. P Infra Projects Limited to be held on 30° September, 2023 and Annual Report

Loss and Los

This Corrigentum will also be available on the Website of the Company at http://www.rpppi.com/Please note that on and from the date hereof, Annual report and the AGM Notice dated 04" September 2023 shall always be read collectively with this Corrigendum.

For R.P.P Infra Projects Limited

Sd/-A. Nithya Whole Time Director/CFO

BIL INFRATECH LIMITED - IN LIQUIDATION Regd. 0ff.: 37/2, Chinar Park, New Town, Rajarhat Main Road, P.O.: Hatiara, Kolkata, 700157, West Bengal

Sale of Corporate Debtor as a Going Concern and Sale of tertain Assets on standa basis under the Insolvency and Bankruptcy Code, 2016 Date and Time of E-Auction: 16th October, 2023 at 11:00 AN to 02:00 PM (With unlimited extension of 10 minutes each)

Sale Notice

given for Sale of "M/s BIL Infratech Ltd- In Liquidation (Corpora g Concern and Sale of ertain Assets on Standalone Basis forming pa e formed by the Liquidation, appointed by the Hor the HCLT Kolkata Ben y and Bankruptcy Code, 2016 and the regulations made the reporter

Assets	(Rs. in Crores)	(Rs. in Crores)
107:1 Sale of Corporate Debtor as a Going Concern along with all assets including Securities & Financial Assets (Excluding investment made in 9% Non-Cumulative Redeemable Preference Stares and cash/ Bank balance over an	Rs 8.10	Rs 0.81
LOT-2 9% Non-Cumulative Redeemable Preference Shares	Rs 20.00	Rs 2.00

In the cumulative recommender references states of the season and without season and when the season and season are season as the season and season are season as the seas

rescent and without any leability.

Full Author will be conducted on "As Is WHERE IS", "AS IS WHAT IS", "WHATEVER THERE IS" and "NO RECOURSE BASIS" through approved service provided. Ms. e. Procurement Technologic Limital (Auchion) (100); https://discl.neticologic.net. and control to the co

https://bilinfratech.com.
For any query, contact Mr. Subodh Kumar Agrawal, mob- 9830022848, mail k
cip.bilinfra@pmail.com or Contact: Mr. Praven Kumar Thevar 9722778828 - 079 681
6854/55/51; Email ID: praveen.thevar@auctiontiger.net.

••••

Subodh Kumar Agrawa Liquidate 3 Liquidat
BIL Infratech Limited - In Liquidati
IBBI Regn No.: IBBI/PR-001/IP-P00037/2017-18/101
AFA Valid til 27/11/202
1, Ganesh Chandra Avenue, 3rd Floor, Room No.301, Kokilata-7000
cirp, bilinfra@gmail.com/ subodhka@gmail.com/

TVS MOTOR COMPANY LIMITED TVS

NOTICE PURSUANT TO SECTION 110 OF THE COMPANIES ACT, 2013 AND THE COMPANIES (MANAGEMENT AND ADMINISTRATION) RULES, 2014 Dispatch of postal ballot forms

Members are hereby informed that the Company has on 18° September 2023 as ent the Postal Ballot Notice to the members pursuant to Section 10 of the Company has on 18° September 2023 as ent the Postal Ballot Notice to the members pursuant to Section 10 of the Company as Act 2013 (the Act), in relation to the ordinary/special resolutions as contained in the Notice, in electronic mode to the members, whose e-mail addresses are registered with the Company or the Depository Participant(s) unless the members have registered their request for a hard copy of the same. The Company has also completed the dispatch of the oppies of Postal Ballot Notice along visit the self-addresses of periad postage envelope to those shareholders whose email addresses are not registered with the Depositories Company, at their registered addresses.

Depositions of Configurity at time registerio declaracies.

The Company has also offered 4-voling facility for voting in accordance with the Companies (Management and Administration) Rules, 2014 and Regulation 44 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The Company has engaged National Securities Deposition (Limited (MSLI) for this purpose. The Board of Directors of the Company have apaged National Securities Deposition (Limited (MSLI) for this purpose. The Board of Directors of the Company have apaged National Securities Deposition (Limited (MSLI) for this purpose. The Board of Directors of the Company have apaged National Securities (Limited (MSLI) for this purpose. The Company have apaged National Securities (Limited (MSLI)) for this purpose.

Members are therefore requested to carefully read the instructions printed for voting through Postal Ballot and / or e-Voting on the Postal Ballot Form and to note the following:

Sr No	Particulars	Details		
1	Statement on special businesses transacted by Postal Ballot and e-Voting	Approving the appointment of Dr. Deepall Pant Joshi (DN: 07139051) as a Non-Executive Independent Director for a term of 5 (Five) years. b) Approving the re-appointment of Mr K N Radhakrishnan		
		(DIN: 02599393), Director & Chief Executive Officer of the Company for a further period of 5 (Five) years.		
2	Date of completion of dispatch of Notice	20.09.2023		
3	Cut-off date for determining the eligibility to vote through electronic means or through ballot paper	14.09.2023		
4	Date of commencement of voting through Postal Ballot or by electronic mode	21.09.2023 (9.00 a.m.) (IST)		
5	Date of end of voting through Postal Ball of or by electronic mode. Any Postal Ballot form received from members beyond the said date and time will not be valid and voting by electronic means shall not be allowed beyond the said date.	20.10.2023 (5.00 p.m.) (IST)		
6	Day, date and venue of declaration of results and the link of the website where such results will be displayed.	Saturday, the 21" October 2023 at the Company's registered offic at "Chaitanya" No.12, Khader Nawaz Khan Road Nungambakkam, Chennai – 600 006 and on the Company website viz. www.bsmotor.com		
7	Website details of the Company / Agency, where the Notice of Postal Ballot is displayed.	www.tvsmotor.com / www.evoting.nsdl.com		
8	Contact details of the person responsible to address the grievances connected with Postal Ballot /e-Voting	Postal Ballot . 1MrK S Strinksans. Company Screetary, Email II		

Members are also requested to note that if they have not received the Postal Ballot Forms, they may apply to the Company and c a duclicate thereof.

Chennai 20" September 2023

By Order of the Board For TVS Motor Company Limited K S Srinivasar

TVS HOLDINGS LIMITED

CIN: 1.399931N1982PLC004792

NOTICE PURSUANT TO SECTION 110 OF THE COMPANIES ACT, 2013 AND THE COMPANIES (MANAGEMENT AND ADMINISTRATION) RULES, 2014 Dispatch of postal ballot forms

Members are hereby informed that the Company has, on, 18" September 20's, sent Postal Ballot Notice to the members pursuant to Section 110 of the Company has, on, 18" September 20's, sent Postal Ballot Notice to the members pursuant to Section 110 of the Company has, 40', 2013 (the Act), in relation to the crimary / special resolutions as contained in the Notice, in electron mode to the members, whose er mail Do are registered with the Company or the Depository Participant(s) unless the members have registered their request for a hard copy of the same. The Company has also completed the dispatch of the copies of Postal Ballot Notice along with the self-addressed pre-paid postage envelope to flose shareholders whose email ids are not registered with the Depositories / Company, at their registered addresses. their registered addresses

rour registration accurates view. The Company has also offered e-Voting facility for voting in accordance with the Companies (Management and Administration) Rules, 2014 and Regulation 4 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The Company has engaged National Securities Depository, unlined (NSL) (in this purpose Regulations, 2015. The Company has appointed Mis 8 Chendra & Associates, Practicing Company has appointed Mis 9 Chendra & Associates, Practicing Company Secretaries, Chennal, as Scrutificates for conducting the Possib Bell crit and + Voltage in 6 and and reinspread manner. Members are therefore requested to carefully read the instructions printed for voting through Postal Ballot and / or

e-Voting on the Postal Ballot Form and to note the following:					
Sr No		Details			
1	Statement on special businesses transacted by Postal Ballot and e-Voting	 Approving the appointment of Mr. Sudanshan Venu (DM: 05011690) a Managing Director, for period of 5 (Five) years. Approving the appointment of Mr Timm Tiller (DM: 1028959), as a Non-Executive Independent Director for a fem of 5-levy years. Approving the re-appointment of Ms. Sasikola Variadichari (DN: 0713239), as an Independent Director for a second term of 3 (Threo) years. 			
2	Date of completion of dispatch of Notice	20.09.2023			
3	Cut-off date for determining the eligibility to vote through electronic means or through ball of paper	14.09.2023			
4	Date of commencement of voting through Postal Ballot or by electronic mode	21.09.2023 (9.00 a.m.) (IST)			
5	Date of end of voting through Postal Ballot or by electronic mode. Any Postal Ballot form received from members beyond the said date and time will not be valid and voting by electronic means shall not be allowed beyond the said date.	20.10.2023 (5.00 p.m.) (IST)			
6	Day, date and venue of declaration of results and the link of the website where such results will be displayed.	Saturday, the 21" October 2023 at the Company's registered office at "Chaitanya" No.12, Khader Nawaz Khan Road, Nungambakkam, Chennai – 600 006 and on the Company's website viz. www.tvsholdinss.com			
7	Website details of the Company / Agency, where the Notice of Postal Ballot is displayed.	www.tvsholdings.com / www.evoting.nsdl.com			
8	Contact details of the person responsible to address the grievances connected with Postal Ballot / e-Voting	Postal Ballot IMR Raja Prakash Company Seretary. Email Di corpses@Bundarmandphon.com, cospses@Bundarmandphon.com, cospses@Bundarmandphon.com, cospses@Bundarmandphon.com, cospses@Bundarmandphon.com, cospses@Bundarmandphon.com, teleplant Manager, NSDU. Email IDs :evoling@sed.co.in			

Frequently Asked Questions and e-voting many www.evoting.nsdl.com.under.downloads.section

••••

By order of the Board For TVS Holdings Limited R Raja Prakash Company Secretary



Tender for Lift (No. 192)

For details refer to our website www.centralbankofindia.co.ir Last date of submission is 06/10/2023.

Indian Overseas Bank Printing and Stationery Department Central Office, 763, Anna Salai, Chennai 600 002,

Ph: 044 - 2888 9312
PROGUREMENT OF CTS 2010 STANDARD MICR GRADE PAPER plications are invited in prescribed format fo ocurement of CTS 2010 Standard MICR grade per, from IBA approved manufacturers.

paper, from IBA approved manufacturers.

The E-tenders can be applied through https://lobtenders.auctiontiger.net/EPROC/ odownloaded from www.iob.in.

Document Fee, Non refundable Rs.1,000/- (including GST) Document Fee, Non refundable Rs.1,000/- (including GST)
Last date and time for 13.10,2023 up to 15.00 hr
submission
Bank reserves the right to change/modify the terms is
displayed on Bank's Website only.

General Manage

General Manage

UNITED SPIRITS LIMITED

DIAGEO Regd. Office: "UB Tower", # 24, Vittal Mallya Road, Bengaluru-560 001. Tel: +91 80 3985 6500; Fax: +91 80 3985 6862

Email: investor.india@diageo.com Website: www.diage Corporate Identity Number: L01551KA1999PLC024991

NOTICE OF LOSS OF SHARE CERTIFICATES

is hereby given that the Company has received requests from the following shareholders for issue of Duplicate Share cate(s) in lieu of the Original Share Certificate(s) reported to have been lost I misplaced. The share coefficiate(s) mentioned der are therefore deemed to be cancelled and no transactions thereon would be recognized by the Company.

SI.	Folio No.	Name of the Shareholder	No. of Shares	Certificate Number	Distinctive Nos		
No					From	To	
01	MS071369	Chandrakant Dharamchand Ajmere	500	2756	721295311	721295810	

The public are hereby advised against dealing in any way with the above share certificates, Any person(s) who has I have any claims(s) in respect of the said share certificates should lodge such claim(s) along with all documentary evidences with the Company at its Registered Office within 10 days of the publication of this notice, after which no claim(s) will be entertained, and the Company and proceed to issue deplicate share certificates.

For UNITED SPIRITS LIMITED

Mital Sanghvi (Company Secretary) Dated: 20.09.2023



IndiaMART InterMESH Limited

e: www.indiamart.com | E-mail: cs@indian ava, Group General Counsel, Company Se

ADDENDUM TO THE POST-BUYBACK PUBLIC ANNOUNCEMENT FOR THE ATTENTION OF EQUITY SHAREHOL BENEFICIAL OWNERS OF EQUITY SHARES OF INDIAMART INTERMESH LIMITED

This adderdand to the post-shippide colled mountained to the College of the Colle

Place : Mumbai

THE BUYBACK

Including Ther MESH Limited ("Company") had amounced the offer to buyback not exceeding 12.50,000 (Twelve Lakhs Fifty Thousand) tally packed, explay shares of the Company having the face value of Rs., 10° each (Rupees line only) ("Equity Shares"), representing 2.64 for the build must of explay Shares in the folial packed popular opinion of the Company as on June 2022 (Though the lender offer on a propriorable basis as prescribed under the SEE Highwack Regulations at a price of Rs. 4,000 Figures Four Thousand only) per Equity Shares, population in cash, for an aggregate maximum amount not exceeding Rs. 4,000 Figures Four Thousand only) per Equity Shares, population in cash, for an aggregate maximum amount not exceeding Rs. 4,000 Figures Four Thousand only per Equity Shares, population cash, for an aggregate maximum amount not exceeding Rs. 4,000 Figures Four Thousand only per Equity Shares, population can dispose classes, assisted as better of Rs. 4,000 Figures Four Thousand only per Equity Shares seed in a cash, for an aggregate maximum amount not exceeding Rs. and process and charges ("Tansaction Costs") (such an amount of the public of the second seed of the studied opposes and charges ("Tansaction Costs") (such amount of the public of the public of the public of the Company's fully pastic, capital and fer exceeding son June 30, 2023, seed on less studied condensed interin standalore and consolidated financial statements of the Company for the period arried June 30, 2023, sepochrely.

The Company had adopted the funder offered fine for the purpose of Buylosis. The Buylosis has interiented fraging. The Company had adopted the funder offered fine for the purpose of Buylosis. The Buylosis has interiented fraging best of the "SEBI* viole to the purpose of Buylosis." In online by the Section and Exchange Best of the "SEBI* viole to that in ou. CRECTP POLLYCELLY/2015 State Agrid 13, 2015 reason with cross area control and control a

back Opening Date was Thursday, August 31, 2023, and the Buyback Closing Date was Wednesday, Sep DETAILS OF THE BUYBACK

DETAILS OF THE BUYBACK

12.48,979 (Trevit- labs From Nine Thousand Nine Hundred and Seventh Nine) Equity Shares were bought hack pursuant to Buyback, at a price of Rs. 4,000/- Riquess Four Thousand only) are Equity Share. Even thought 25,000 (Equity Share Indirected under the Buyback wave acception. The Company has been finded by the Register wice for her and add early and the second on the communication dated September 13, 2023, received from NSE Clearing Limited, 21 (Twenty OE Equity Shares were not enceived from Nine Clearing Limited powers fire sep-in for the settlement of Securities Deposition Florid Power Shares (Security Shares), NSE Clearing Limited has done settlement for only 12,49,979 (Twelve Laths Forty Nine Thousand Nine Huncand Seventy Nine) (Equity Shares, exceeding Shares).

Based on the email communication received from NSE Clearing Limited on September 18, 2023, the settlen 21 (Twenty One) Equity Shares was done by NSE Clearing Limited on September 18, 2023.

The total amount to be utilized in the Buyback was Rs. 500 Crores (Rupees Five Hundred Crores only), excluding the Transac

A legislation were considered for the purpose of Acceptance in accordance with the SEBI Buyback Regulations and the Lette Offer. The communication of acceptance / rejection has been dispatched by the Register, via email, to be relevant Else-Sharekdosis (who have the remail Ibre rejection with Ecompany of the depositions) on September 12, 2023, however, and all the week of registered with the Company or depositions, dispatch of juystal letters of acceptance / rejection to Eligible Sharekdosis by the Registera was completed on September 12, 2023.

Eugland Semination of the Semination of the Semination of Semination of

in elementarizate form, In relation to be sufferent of 21 (Twenty One) Equity Shares done on September 18, 2023, the 21 (Twenty One) Equity Shares accepted under the Buyback were transferred to be Company Demath Account on September 18, 2023. The unaccepted Equity Shares have been suffered to prespective Stagle Shareshoulders bridges 1, 2023. The unaccepted Equity Shareshoulders bridges 1, 2023. The unaccepted Equity Shareshoulders bridges 1, 2023. The unaccepted Equity Shareshoulders bridges 1, 2023. The Company of the Shareshoulders of September 18, 2023. The Company does not for 15, 20,000 (Twelve Lakhs Fift) Thousand) Equity Shares accepted under the Buyback, is currently under process and shall be completed in accordance with the SEBE Buyback Regulations on or before September 23, 2023. The Company does not have shareshoulders shared partners in physical departners in physical forms of the SEBE Buyback Regulations on or before September 23, 2023. The Company does not have shareshoulders shared partners in physical departners in physical

MANAGER TO THE BUYBACK



Nevama Wealth Management Li 801 - 804, Wing A, Buldring No. 3, Insgire BKC, 61 Member 1, 1975, 1

DIRECTORS' RESPONSIBILITY

DIRECTORS/RESPONSIBLITY
In terms of Regulation 20(iii) of the SEBI Buyback Regulations, the Board of Directors accepts responsibility for all information contained in this Addingtion to the Prosi-Buyback Pulge Announcement or any other information adventioned in credit proteins, pulgely metaled with rimp has been used and contains that colonians to the faculty intelled with rimp has been used and contains that colonians to the faculty intelled and make and other not contain any make/order. The contains any make/order and on behalf of the Board of Directors of India/ART Index/ESE Himsted

Sd/-	Sd/-	Sd/-
Brijesh Kumar Agrawa	Dinesh Chandra Agarwa	Manoj Bhargava
Whole Time Director	Managing Director & CEO	Group General Counsel,
DIN: 00191760	DIN: 00191800	Company Secretary and Compliance Offic
		Membership No.: F 5164

••••

நாடாளுமன்றத்தில் காரசார விவாதத்துக்கு பின் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது

புதுட்டல்ல், ரெப். 21-நாடாளுமன்றத்தில் காரசர விவரதத்துக்கு பின்னர் மகளிர் இட்டுதுக்கீடு மசேரதா நேற்று மாலை நிறைவேறியது. ஆதரவாக 454 எம்.பி.க்களும், எதிராக 2 பேரும் வாக்களித்தனர்.

பேரும் வாக்களித்தனத்.
புதிய நாடாளுமன்றத்தில் முதல்
அலுவலாக, மக்களவை மற்றும்
மாநில சட்டசபைகளில் மகளிருக்கு
33 சதலீத இடனுதுக்கிடு அளிக்கும்
மனேதாவை மத்திய சட்ட மத்திரி
அற்கு சன்றாம் மேக்வால் தேற்று முன்
இலர் காக்கல் கெய்கார்

மிலாற்ற காக்கி தேற்று முன் தினம் தாக்கி செய்தார். தேற்று மக்காவை கடியவுடன், மகளிர் இடித்துக்கில் மசோதாவை கடையின் பறிலேனை மற்றும் திறைவேற்ததுக்காக அற்றுன்றாம் மேகிவால் முன்வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது: மகளிர் மசோதா, மிகவும்

அப்போது அவர் பேசியதாவது:
மகளிர் மக்ளும், மிகவும்
முக்கியமானது. இதை ஒருமனதாக
திறை வேற்றி தாருங்கள், கருத்தொற்று
மை ஏற்பட்டால் தல்லது.
விவாதத்தில் கூறப்படும்
அமொரு போசனையையும் நாங்கள்
பரிசிலிப்போம். நாடாருமன்றம்
முடிவு செய்தால், மகளிர்
வெகையீட்டில் 1.5 அமியிகளைக்க முடிவு செய்தால், மகளிர் இடஒதுக்கீட்டை 15 ஆண்டுகளுக்கு மேலும் நீட்டிக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

இவ்வாறு அவர் பேரினார். பின்னர், மணிர் இடதலுக்கிடு மனேதா மீது விவாதம் தொடங்கியது. எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற காம்கிரஸ் கட்சி தலைவர் சோவியாவந்தி, விவாதத்தை தொடங்கு வகத்த பேசினர். விவாதத்தில் பேசிய பன்றேற கட்சி

உறுப்பினர்கள், பெண்களுக்கான இடஒதுக்கீட்டை உடனடியாக _ உடயையாக வேண்டும் என்று அமல்படுத்த வேண் கோரிக்கை விடுத்தனர்.

மசோதாவில் இதைப்போவ ுதைப்போல முசாதாவால ர பிற்படுத்தப்பட்டோருக்கும், பான்மையினருக்கும் உள்னதுக்கீடு ங்க வேண்டும் என காங்கிரஸ்,

ஆதரவு – 454; எதிர்ப்பு – 2

எதிப்பு தெரிவித்தூர். மத்திய காத்தை மந்திரி அமித்ஷா பேசியபோது, "வருகிற நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன், மக்களிதொகை கணக்கெடுப்பும், மறுவறையறையும் நடத்தப்பட்டு, மதைவிற் இடத்துக்கிடு அமலுக்கு கொண்டு வரப்படும்" என்று உறுதி

அளித்தார். விவாதத்தில் மொத்தம் 60 எம். பி.க்கள் பேசினர். அவர்களில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி உறுப்பினர் அசாதுதின் ஓவைசி மட்டும் மசோதூவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக

கூறினார். விவாதத்தில் பேசிய எம். பி.க்களில் 27 பேர் பெண்கள் ஆவர். அவர்களில் நடிகை சுமலதா, தேற்றமணி ஆகியோரும் அடங்குவர். அனைவரும் மசோதாவை ஆகரித்து பேசினர்.

பசன்ற. நேற்று இரவு 7 மணிக்கு பிறகும் நேற்று இறவு 7 மணிக்கு பிறகும் விளதும் நீடித்து, விளதுத்துக்கு மத்திய சட்ட மந்திரி அரிதுள்ளும் மேக்வான் பதில் அளித்தாரி. அவரி பேசியதாவது:- இடதுக்கீட்டை அமல்படுத்துவநற்கு முன்பு, எதற்காக மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை நடத்த வேண்டும் என்று பெழும்பாவான எதிரிக்கட்டு உறுப்பினர்கள் கேள்வி சமுப்பி உல்லனர்

எதிர்க்கட்ச உறப்படைகள் எழுப்பி உள்ளனர். அரசியல் சட்டத்தில் க இருப்பதற்கு ஏற்பவே இ நிபந்தனைகள் சேர்க்கப்பட்டுள்ளன நபந்துளைகள் செரக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு உடனடியாக இடஒதுக்கீட்டை அமல்படுத்த சம்மதித்தால், அது அரசியல் சட்ட

கபாஜ்வாடி கட்சிகளும் வலியுறுத்தின். இந்த கோரிக்கைகளுக்கு மத்திய டுபன்கள் மற்றும் குழந்தைகள் நலக்குறை மத்திரி ஸ்மிரித் கடும் மக்கிய உள்துறை மந்திரி சுமித்தை மக்கிய உள்துறை மந்திரி சுமித்தை மக்கிய உள்துறை மந்திரி சுமித்தை கேரிக்கிக்கிகள்ளரும். தேர்தல் முடிந்தவுடன், மக்கள்தொகை கணக்கெடுப்பும், தொகும் றுவறையறையும் நடக்கும்பட்டு, தொகுகி வருவறையறையும் நடக்கும்பட்டு, தொகுகி கைக்கில் பெயிப்படும். என்றும்

முடியாது.

முடியாது. அல உறுப்பினர்கள், மசோதாவுக்கு அரசியல் சாயம் பூச முயற்சிக்கின்றனர். மசோதாவை நிறைவேற்றுவதற்கான தலைமைப்பண்பு மோடி அரசுக்கு இருக்கிறது. முந்தைய அரசுக்குத்தான்

இல்லை. சிவர் இதரபிற்படுத்தப்பட்டோருக்கு உள்ளுக்கிடு கேட்கின்றனர். அம்பேத்கரை தேற்தலில் காங்கிரஸ் தோற்கடித்தது. அவருக்கு 'பாரத ரத்னா' விருது வழக்க மறுத்தது. அவரது படத்தை தாடாளுமன்ற மைய மண்டபத்தில் வைக்க மறுத்தது. இவ்வாறு அவர் பேசினார்

நிறைவேறியது காரசார விவாதத்துக்கு பின்னர், மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீது ஓட்டெடுப்பு நடந்தது. மசோதாவுக்கு

ஒட்டெடுப்பு நடந்தது. மசோதாவுக்கு ஆதனமாக 440 எம்.பி.க்கள் ஒட்டு பேரும்.டனு. எற்றாக 2 எம்.பி.க்கள் ஒட்டு பேரும் வாக்களித்தனர். எனவே, மகளிற் நடத்துக்கு மசிறை அமோக ஆதரவடன் நிறைபோற்ற அமோக ஆதரவடன் நிறைபோற்ற மத்காளவாறில் முதலாவதாக நிறைபேற்றப்பட்ட மசிரை இதுவாகும். புதிய நாடாளுமன்றத்தில் நிறைபேற்றப்பட்ட முகல் மசோதா என்ற பெறுமையையும் இம்மசோதா பெறுவிறது.

விகடன் பிரசுரம் சார்பில்

"கலைஞர் 100 – விகடனும் கலைஞரும்" நூல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

சென்னன, செப்.21— விகடன் பிரசுரம் சார்பில் "கலைஞர் 100 — விகடனும் எலைஞர் தூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். சென்னை "--

கொய்ட்டார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் பசசனை கலைபானர் அறுபக்குத்ல விகடன்பிறசும்சரியில் "கலைஞர்100 விகடலும் கலைஞர்ஞம்" என்ற நூன் வெளியீட்டு விழா நேற்ற நடத்தத். இந்த விழாவில் விகடன் குழும் நீர்வாக இயக்குனர் பா!சீனிவாசல் மருதேற்குறைபோற்றினர். முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறப்பு வர்க்கோரும் உலக்க

வருக்கற்புகள்ளற்றதாறு. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நூலின் முதல் பிரதியை வெளியிட்டார். அதனை மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பெற்றுக் கொண்டார்.

கமல்ஹாசன் பெற்றுக் கொண்டார். இந்த விழாவில் இ இந்து குழுமத்தின் இயக்குவர் என்.ராம், தினமவரி இணை ஆசிரியர் ஆம். கிருஷ்ணமூழ்த்தி, அமைச்சர்கள், மேயர், ரம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மேயர், தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர். விழாவில் முதலமைச்சர் விழாவில் முதலமைச்சர் முகலைமாகம்.

முதலமைச்சர் பேசியதாவது:-வீழாலில் முதலமைக்குர் மு.க.ஸ்டாலின் பேசிழகாவது:-கலைஞர் ஐந்நான்ற வீழாவை வடக்களும், வடகவியலாளர்களும் கொல்காடாடி ஆக வேண்டும். அதி கொல்காடாடி ஆக வேண்டும். அதி கின்வத்தின் வக்கைந்தோ என பன்முக ஆதிறல் கொண்டார் எழுத்தான், தாடக நடிகர், தின்வத்தின் வக்கைந்தோ என பன்முக ஆதிறல் கொண்டார் என்பதான் அவரை அவிகள் அகைவரும் போற்றுவது பொருத்தமான ஒன்று. அப்படிப்பட்ட கடமையை தான் மறக்காமல், மறுக்காமல் ஆனத்த வடைக்கு இந்து நேர்க்கு நால் கலைஞர் பற்றிய மறக்கையில் இருக்கிறது. இதை படிக்கும் போது கலைஞரி பற்றிய வடைகுறுவுமான இருக்கிறது. இருக்கிறது. இதை படிக்கும் போது கலைஞரி பற்றிய வடைகுறிலும் படியின்றன் இருக்கிறது. இதை படிக்கும் போது கலைஞரி வடியில் அடைக்கு இருக்கிறது. இதை படிக்கும் போது இருக்கிறது. இதை படிக்கும் போது இருக்கிறது. இதை படிக்கும் போது இருக்கிறது. இதை படிக்கும் போது தன்றைக்கும் இருக்கிறது. மு.க.ஸ்டாலின் மு.க.ஸ்டாலின்

சொல்லலாம். என்றே டைரி என்றே சொல்லமாம்.
அவ்வொரு காலக்கட்டத்திலும்,
கலைஞர் எடுத்த நிலைப்பாடுகளை இந்த நூலில் நாம் தெரித்து கொள்ள முடியும். கலைஞருகைய உழைப்பு. அறிவு, ஆற்றல் பற்றி தெரித்து தோள்வதற்க கருவுலமாக இந்த நூல் அமைந்திருக்கிறது. இந்த 50 ஆன்டுகாவத்தில் கலைஞனர் பற்றிய 100 நடிவுகள் இநில் இடம் பெற்றிருக்கிறது.

நடுநிலை பத்திரிகை

பத்திரிக்கைகள் செயல்படுத்தி திட்டங்களை ள் ஒரு ஆட்சி வருகிற நல்ல மனப்பூர்வமாக ஆதரித்து நீங்கள் எழுதினால்தான், விமர்சிக்கும்போதும், ஆதித்து எழுத்னால்தான், தீங்கள் விறசிக்குப்போதும், அதுந்கு உள்ளமையான மதிப்பும், மறியாகையும் இருக்கும் கோதும் இருக்கால் அதை கட்டிக்காட்டுவதும்தான் இருக்கக்கூடிய தர்மம். அதன்படி தமிற்கால் இருக்கக்கூடிய தர்மம். அதன்படி தமிற்கால் விறச்சைய் இருக்கக்கூடிய தர்மம். அதன்படி தமிற்தால் வெற்காக்கும் என்றெல் இன்று அதைகையல், மத்சுரையின்மை, சகோதரத்துவம், சமூகதீதி ஆகியவை நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. இதை அரசியம் நீதியாக நாங்கள் எறித்கொண்டு அதமட்டும் போதாது. அதமட்டும் போதாது. முன்றை அறசியம் நீதியாக நாங்கள் எறித்கொண்டு அதமட்டும் போதாது. முன்றை அதம்பட்டும் போதாது. முன்றை நேருப்பது. போற்றப்படுவது, முத்திரிகைகள்தான்.

செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

கட்டுல்கொள்கரும்.
மணிப்பூரில் உண்மையில் என்ன நடகிறது என்று தெறிந்து கொள்ள கெண்டும் என்பதற்காக 'படிட்டர்ல்' கில்டு ஆப் இந்தியர்' அமைப்பைச் சேரிந்தவர்கள் சென்றரிகள். சென்றுவிட்டு அந்த அறிக்கையையும் கொடுத்தவர்கள் அப்படி அறிக்கை கொடுத்தவர்கள் மிதே மணிப்பூரி அரசு வழுக்கு போட்டிருக்கிறது. எடிட்டரின் கில்டு அமைப்புகிக இந்த நிலைமை என்றால், போமித்துப் பாரிக்க கொண்டும். கப்ரிங்கோட் தலைமை நீதிபது கடுமையாக இதை கண்டித்திருக்கிறார். மணிப்பூரில் உண்மையில்

இந்தியாவை காக்க வேண்டிய கடமை சுப்ரீம் கோர்ட்டாக சுப்ரீம் கோர்ட்டாக இருந்தாலும், தேர்தல் ஆணையமாக இருந்தாலும், அரசியல் அனைக்கும் கொருக்கமுக்குள்ளாகி இருக்கின்ற இந்த காக்க, நேரத்தில், ஜனநாயகம் மலமாக ஜன்றாய்கம் காக்க, அதன் முலமாக இந்தியாகை காக்க வேண்டிய கடமை என்பது நால்காவது தூல்களாக இருக்கிறது. முத்திரிகைகள்டபதான் இருக்கிறது. ஜன்றாயகம் காக்கப்பட்டால்நான் முத்திறிக்கைத்துறை என்பதே எநிறீகாலத்தில் இருக்கும் என்பத என்னுடைய வேண்டுகோளாக அக்கறையுள்ள சுட்டிக்காட்டுகிறேன் இவ்வாறு அவர் பேசினார்.

துணைவேந்தர் தேடுதல் குழுவில் கவர்னர் நியமித்த பிரதிநிதியை தமிழக அரசு நிராகரித்தது

சென்னை, செப். 21-துணைவேந்தர் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக்குழு முழுதிரி) சார்பில் கவினர் நியமித்த உறுப்பின்னர் தமிழ்நாடு அரசு திராவித்திதோடு, அதனை அரசு திராவித்திதோடு,

அரக நிராகரித்தத்தாடு. அதனை
அரசிதழிலும் வெளியிட்டு உள்ளது.
மாநில பல்கலைக்கழகங்களில்
துணைவேந்தர் பதவி காலியானதும்,
அந்த இடங்களுக்கு தகுதியானவரை
தேர்வு செய்ய பல்வேறு நிலைகள்
கள்ளன. அதன்யடி, துணைவேந்தர்
திருதல் குழு ஒன்று நியமிக்கப்பட்டு,
அந்த குழுவின்
அரசிதழிலும் வெளியிடப்படும்,
அந்த குழு, அணைவேந்தர்
பணியிடத்துக்கு வின்னைப்பிப்ப
வரியிடத்துக்கு வின்னைப்பிப்ப
வரியிடத்துக்கு வின்னைப்பிப்ப
வரியிடத்துக்கு வின்னைப்பிப்ப
வரியிடத்துக்கு வின்னைப்பிப்ப
வரிகளில் 3 பேறை தேர்வு செய்து,
பல்கலைக்குமகங்களின் வேந்துரான
கவர்களிட்ட ஒப்படைப்பாரிகள்,
அவர் அந்த 3 பேரில் ஒருவரை
தனைவேந்தராக நியமகளி செய்வார்.
இந்த நடைமுறைதான் பல
ஆண்டுகளாக நீடிக்கு வடுகிறது.
அதன்ய பு, கோவை பாறியாரி
பல்களைவக்குமாக இடனைவு பல்கலைக்கழக துணைவேத்தர் தேடுதல் குழு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக தேடுதல் குழுவுக்கு கடத்த ஆண்டு (2022) முறையே அக்டோயர், தவம்பர் மாதங்களில் தேடுதல் குழு நியமித்து அரசிதழ் வெளியிட்பபட்டது. இந்த நிலையில் துணைவேத்தர் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக

அரசிதழிலும் வெளியிட்டது

மாளியக்குழு (யு.ஜி.நி.) சார்ப்பில் ஒரு பிரந்தின் இய்கையில் இருந்தினை நியமணம் செர்ந்து வரையாக இர்க்கும், கவர்களும் வேத்தகும், கவர்களும் இதற்கான தேடுதல் குழு தம்களுடைய பணியை தொடங்கு வடுத்தின் இதிக்கை எற்பட்டது. கவர்களும் அரிக்கல் ஏற்பட்டது. கவர்களின் இதிக்க குகத்திக்கு, தமிழ்நாடு அருந்க உயர்களித்துறை எறிப்பு தெறிவித்தது. அமைய்சர் கடியான்முடி அதற்கு அவரியம் இல்லை என்று கூறி வந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த ஒர் தேதி கவர்கள் மாளிகை சார்பில் ஒரு அறிக்கை வெளியாவது. அதில் தேதி கவர்கள் மாளிகை சார்பில் ஒரு அறிக்கை வெளியாவது. அதில் தேதி கவர்கள் மான்கை கண்கியியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக முடிவில் பல்கலைக்கும் மானியக்குமு சாரிபில் ஒரு பிரிங்கியை நியமித்து கவர்கள் தெருவில் மக்கலைக்கும் மானியக்குமு சாரிபில் ஒரு பிரிங்கியையியித்து கவர்களி ழவில் பல்கலைக்கழக சார்பில் ஒரு நியமித்து கவர்னர் மானியக்குழு சார். பிரதிநிதியை நியமித் உத்தரவிட்டு இருந்தார். கவர்னரின் இந்த

உத்தரவிட்டு இருந்தார். கவர்னரின் இந்த உத்தரவு தன்னிச்சையான முடிவு என்றும், மரபு மீறிய செயல் என்றும், இதனை சட்டப்பயு எதிற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் க.பொன்முடி

நேரிவித்தார். பானது பந்திய அறிகிப்பு

துணைவேந்தரை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் விவரங்கள் அடங்கிய அரசிதழை தமிழ்நாடு அரசு வெளியிட்டு இருக்கிறது, அதில் அரக வெளியிட்டு இருக்கிறது. அடுக் முழுவின் ஒருவில்கணப்பாளராக வேத்தர் சார்பில் சுர்தாடக மத்திய பல்கலைக்கழக துணைவேத்தர் பட்டு கத்துநாராயகனா, சிண்டி கேட் சார்பில் மாநில நிட்ட சுமிவுல் உறுப்பினர் கே.தீனாபகள்டு, சென்ட சார்பில் பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னான் துணைவேத்தர் மீ. ஒருக்தீசன் ஆகபோர் தாக்காவியில் சிர்பில் சிர்பில் உறுப்பினர்களை தியமிக்கப்பட்டுள்ள தாக கூறப்பட்டுள்ளது.

தரக் கூறப்பட்டுள்ளது.
பிரதிதித் திரக்சிப்பு
ஏற்கனவே கடந்த ஏத் தேதி கவர்வர் மாலிகை சார்பில் வெலியிடப்பட்டு இருத்த செல்றிக்குற்றிப்லே இடுக் பெயர் கொண்ட சென்னை பல்கலைக்கும் தணைவேந்தர் தேடுதல் குழ பட்டியலில், சவது உறுப்பினராக பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் தந்து தேரை மத்திய பல்கலைக்கழக முன்னாள் தணைவேந்தர் எக்.சி.எஸ். ரத்துர் ஒரு பிறிதிடுயாக இடம்பெற்று இருத்தா!

ரத்தூர் ஒரு பிரதிநிதியாக இடம்பெற்று இருந்தார். இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் கடந்த 13ந் தேடு வெளியிடப்பட்ட அரசிதழில், மானியக்குழு சாற்பில் நியமிக்கப்பட்ட மானியக்குழு சாற்பில் நியமிக்கப்பட்ட சுலிலி சிரதா சிக்கப்பட்ட பிரதிநிதி நிராகரிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கவர்னர் . இறப்படத்தக்கத், ஏற்கள்வ கவரவற் இறிகள்ளனப்படும் ஏற் க. பொன்முடி இதற் இடைய தொடர்ந்து ஏருத்து மோதல் தோற்ற இதை இருந்து வரும், குழுலில், இதற் இடை தூற்போது வெளியாவி மிருக்கும் யில் சென்னை கமிழ்நாடு அறில் அறிகும் பல்க கென்னை கமிழ்நாடு அறில் அறிகும் பல்களைலக்கழக BEFORE THE HON'BLE II ASSISTANT CITY CIVIL COURT AT CHENNAI (Summary Suit Under Order 37 Rule 2 of CPC) I.A. No.2 of 2022

Summary Suit O.S. No.4847 of 2020 Mr.Kirti Kumar P Jain

Sri Thirumurugan Agency, ep by its Partnrs,

Rop by its Partners,
Dealers: Indian OI Corporation Ltd,
No. 349, Nethology Council Corporation Ltd,
No. 349, Nethology Council Corporation Ltd,
No. 349, Nethology Council Co

ADVOCATE

IN THE III ASST CITY CIVIL

COURT AT MADRAS
O. S. No.3291 of 2018

CANARA BANK,
FORMERLY SYNDICATE BANK,
PERAVALLUR BRANCH,
Rep. by its Branch Manager,
-- PLAINTIFF
vs

vs Ms.R.JEEVA KUMARI & 2 others — DEFENDANTS

To 3) Mr.K.KOLANGIAPPAN,

30 Mr.K.ROLANGIAPPAN,
30 Mr.K.KOLANGIAPPAN,
No.5337, Punnish atthoniyar
Street, G.K.M. Colony,
No.5337, Punnish atthoniyar
Street, G.K.M. Colony,
Chemna-800.00 Sept. Se

IN THE II ASST CITY CIVIL COURT AT MADRAS I.A.No.2 of 2023

O. S. No.8097 of 2019 CANARA BANK, Formerly SYNDICATE BANK, ADYAR BRANCH Rep. by. its Senior Branch Managor PLAINTIFF

-Vs-Mrs.J.GRACY -- DEFENDANT

Mrs.J.GRACY - OEFENDANT To J.GRACY - OEFENDANT To J.GRACY W. Mc. Lain A.J.JOHNSON, No.28, Rukumani Nagar, Adyar, Chennai: 600 (20). Whe Pelitioner/Plaintiff above named to death in the above Pesition feel by the Pelitioner/Plaintiff above named area of the bank in the plaint, he Horrbie if Asst. Judge, cordered Nolice to you returnable by 260-2023. Idea of the Chennel of the Che

P.SREENIVASULU Counsel for Plaintiff.

MIRAE ASSET

In order to impart an insight on mutual fund, to educate and create awareness among the investors about the financial market, Mirae Asset Mutual Fund undertakes numerous events and activities at various places across the country and in number of ways such as conducting investor Awareness Programs (IAPs) / seminars, contents on investor awareness in print media (newspapers, magazines etc.) and programs on Mutual Funds in electronic media

In this regard, please see below schedule of upcoming IAP:

Date	Time	Address
September 23, 2023	05:00 P.M.	No. 29, Thirumalai Pillai St., T. Nagar, Chennai - 17

MIRAE ASSET MUTUAL FUND (Investment Manager: Mirae Asset Investment Managers (India) Private Limited. CIN - U68990MH2019PT0324625)
Registered & Corporate Office: 600, Windsor, Off CST Road, Kalina, Santacnız (E), Mumbai - 400098.
■ 1800 2090 777 (Toll free), ⊠ customercare@miraeasset.com @ www.miraeassetnf.co.in

டிவிஎஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட்

(முன்னர் சுந்தரம்—கினேட்டன் லிமிடெட் என்று அழைக்கப்பட்டது) மைம் : "சைதன்யா", என்.12. காறர் நயாம் வால் எலைசை, நங்கம்பாக்கம், செ தொலைபேசி : 044 -2332215. இணையதளம் :www.habdings.com மின்னஞ்சல் : copsec@sundarandajion.com CIN : L35999TN1962PLC004792 2013-ம் வருடத்தைய கம்பெணிகள் சட்டம் பிரிவு 110 மற்றும் 2014-ம் வருடத்தைய

கம்பெனிகன் (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) விதிகளின்படியான அநினிப்பு அஞ்சல் வாக்குப் படிவஙிகள் அனுப்பியது தொடர்பாக

ருகளால் அல்கத்தினங்ளுக்கு அசிலிக்கப்படுவு வாண்டினரும். இன்றைக்கு முகவியாய் இருவகத்துடனே நல்கு போலிட்டியுடனே அசிலிக்கப்படுவு வின்றைக்கு இருவகத்து இருவகத்து இருவகத்து இருவகத்து இருவகத்து வின்றுக்கு வின்றுக்கு வின்றுக்கு வின்றுக்கு வின்றுக்கு வின்றுக்கு அவருக்கு அவருக்கு வின்றுக்கு அவருக்கு அவருக்கு அவருக்கு வின்றுக்கு அவருக்கு வின்றுக்கு அவருக்கு வின்றுக்கு அவருக்கு வின்றுக்கு அவருக்கு இவருக்கு அவருக்கு அவருக்கு அவருக்கு அவருக்கு அவருக்கு அவருக்கு அவருக்கு அவருக்கு இவருக்கு அவருக்கு அவர

வ பகுறுமானாரை. வருடத்தை கலிவளிகள் (மேலாண்மை மற்றும் நிர்மாகம்) சட்டம் மற்றும் 2015ம் வருடத்தைய செலி ஸ் ட்டுகாறுகள் மற்றும் மேனியிடு தேசையன் விதிகள், சிதி 44-க் படி மின்னுறு மூலம் என்களில்றில் நடக்கு நடக்கு கூறியிடுக்கும் இருக்கும் நடக்கு நடக்கு மேற்றும் கூறியிடன் டெயவிடன் விதிகிட்டார் (நடிதி அந்தை அலந்தின்றை, இங்குதங்கள் ஒது, 1815 சத்தின க் அசேலியட்கு நெலியுக்கு அலந்தியிடுக்கு அலந்தியிடுக்கு அலந்தியின்றும் அதிகுக்கு அலந்தியின்று என்கு முற்றை மற்றுமாக நடிதியிடுக்கு கண்டுக்கு அலந்தியின்றும் அதிகுக்கு இந்த கூறியிடுக்கு மற்றும் அன்று மற்றும் அதிகுக்கு அலந்தியிடுக்கு அலிக்கு மற்றும் அதிகுக்கு அலிகுக்கு அலிக்கு மற்றும் அலிக்கு அலிக்குக்கு அலிக்கு மற்றும் அலிக்கு அலிக

യ. ഒൽ:	விவரங்கள்	விரியான விவரங்கள்		
1	அஞ்சல் மற்றும் மின்னணு வாக்கு படிவம் மூலம் நடத்தப்பட வேண்டிய சிறப்பு வந்த்தகங்கள் பற்றிய அழிக்கை	அ) திரு கதர்சன் வேணு அவர்களை (DIN: 03601690) நிர்வாக இயக்குணராக 5 (ஐந்தர் ஆண்டுகளுக்கு நியகணம் செய்வதற்கு ஓப்புதல் அளித்தல்.		
		ஆ) திரு டிம் டில்லர் அவர்களை (DIN: 10289596) கபேட்ச்சை இயக்குணாக 5 (ஐந்த) ஆண்டுகளுக்கு நியமணம் செய்வதற்கு ஓப்புதல் அளித்தல்.		
		இ செல்வி சரிகரை வரதாச்சாரி அவர்களை (DIN: 07132398) கயேட்ச்சை இயக்குனராக 3 (மூன்று) ஆண்டுகளுக்கு மறு நியமணம் செய்வதற்கு ஒப்பூல் அளித்தல்.		
2	அறிவிப்பினை அனுப்பி முடித்த நாள்	20.09.2023		
3	மின்னணு மற்றும் அஞ்சல் வாக்குப்பதிவு மூலம் வாக்களிக்கும் உரிமையை நிர்ணயம் செய்யும் நாள்	14.09.2023		
4	அஞ்சல் மற்றும் வின்னணு வாக்கு பதிவு தொடங்கும் நாள்.	21.09.2023 estrecoru 09.00 moseli (IST)		
5	அஞ்சம் மற்றும் மின்னணு வங்கு பதிவு முடியும் நாள். இதற்குப்பின் பெறப்படும் அஞ்சம் வாக்குகள் செல்லாது மற்றும் மின்னணு மூலம் வாக்குப்பதிவு அனுமதிக்கப்பட மாட்டாது.	20 10 2022 06 00 0571		
6	நிறுவனத்தால் வாக்குப்பதிவு முடிவுகள் அழிவிக்கப்படும் நான், கிழமை மற்றும் இடம், மற்றும் முடிவுகள் வெளிமிடப்படும் இணைபதளம்	-межененности "споченностия", откот 12, откой пентого отго		
7	அஞ்சக் வங்கு பற்றிய அறினிப்பு வெளிமிடப்படும் கம்பெனி மற்றும் ஒஜென்னியின் இணையதஎம்	www.tvsholdings.com / www.evoling.nsdl.com		
8	அஞ்சல் வாக்கு மற்றும் மின்னணு வாக்கு பற்றிய குறைகள் இருந்தால், தொடர்பு கொள்ள	அஞ்சல் வாக்கு : திரு R ராஜா பிரகாஷ், கம்பெணி செயலாளர்		
	வேண்டிய நபரின் விவரங்கள்	மின்னஞ்சன் : corpsec@sundaramclayton.com, corpserv@integratedindis.in கொணையேரி என் : 044-28332115		
		தொலைபேசி எண் : 044-28332115 ஙின்னணு வாக்கு பதிவு: பல்லனி மாத்ரே, மேலாளர், NSDL		
		Monandardo : evolnostradico in		
		தொணைபேசி எண்கள் : 022 - 2499 4545;		
		இல்லச் தொலைபேசி எண்: 1800-1020-990 / 1800-224-430		
		அடிக்கடி கேட்கப்படும் கேள்ளிகள் மற்றும் மின்னணு மூலர் வாக்களிக்கும் முறை பற்றிய கையேடு www.cvctirg.nscl.cor என்ற இணையதகத்தில் பதிவிறக்கப் பிரிவில் கிடைக்கும்.		

் இரண்டிகள் விகிப்பட்டி பட்டு சார்நிலு வரையை பொரு பிரு இடு (முன்ற நடிபட்டி மிரு கார்நிலு வரையை பொரு பிருக்கும் அறிகிபு (முன்ற நடிபட்டி கிகிப்பட்ட) (இலில் அனைப்படும் பிருத்து பறிகை செருக்குக்கு) வால் விலிப்பட்டுக்கும் விறிக்கு கிகிப்பட்டுக்கும் வால் செருக்கும் விலிப்பட்டுக்கும் இரில் அருக்கும் விலிப்படுக்கும் விலிப்ப

100		74900304	wwiden new(ea)	(pgd	69615
REC382	ருந்தோல் மிற்றா	166	308	25166	25331
Staggerb) rölgi Goghelghar ur Spekraperb ir George ur sig George ur sig George ur sig Laftering (pre- cough plank, ir scharts Schape	entifi soppi ungeniu phi net, sossie guicussem II i days entificante signi netificatus (Alpaniest, Guy (Paran, punya ayipereni sidaloum, (quiente ega i Devissem son con i notale, Benniferti Org situt (rasilayipem Orgo, notalest, and organicali netification) entre questila nia a finalization organi-	Berus, gebeuß umedigen eine Desphisch, unter Entrederten in Affrechen dem gebeuch in Genald Gudwege ein Ang Eutwick en Sign Judelin Sign Judelin	பாத நிருந்தப்பட்டபடி இற சின் அல்லது கையா ந் சாள்திதழ் (சன்) நொ நிறுவகத்திடம், அதக் மீடுட்ட்டு "வருக்கா", ச களிட் ரைவைநியான்னர் நொக்கட் சர்கீகள் கோதி சன்னை, தி.நக். சென்வ பு வெளிதிடப்பட்ட 14 ந	த அறிவிப்பு பெள் பெள் கூடாது எ டம்பக எதேலும் படித்து அறுவை என்றப்பு, கரும் நக மட் விறிடெட், " வ கரை நக வட்கருத்துள் எய்	hiliciu (jalingi, aligi Gungizaan aufan pilangano au, Mri. updan panta anta eran ang upah uni dangan (panta tulaa danta);

இரை விற்பவை அறிவிப்பு கல் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிபெட் (in Liquidat கல் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிபெட் (in Liquidat கலம்பதுகள்). அக்கர் கோர், கோழி நரங்களமி செய் ரோர் Breinscon 600 017. nd@gmail.com; @und: 98848 82326; 93802 8491

Terrigio de production de la constitución de la con

பொது அறிவிப்பு

PUBLIC NOTICE

TUBLICA NOTICE

IN plant Mr. Marroj. Slok K. Mohan, residing at No.5. B.B. Roud.
Vystampati. Charmosi 600030, ills in session's disostate owner of all
that piece and procreo if laren freesuring 2400 Sq. Feet with building
thereon bearing Door No.16, A.K.R. Nagar (3rd Street) Now 3rd
Cross Street, Srdevie Garden, Visiasarvakkem, Chennal-600 GR7,
comprised in Old Survey No.23, Patta No.15635, New Survey
Talak, Chennal District, the having acquired title to the same by a
settlement made by his father, K.Mohan under a Settlement Deed
dated 10.62.2020, registered as Document No.2189/2020, read
to 10.62.2020, registered as Document No.1898/2020, redistered as Document No.6018/2022, bit in the Office of Sub-Registrar, Vrugambakkem
The original of said Redification Deed dated 01.68.2022, registered
as Document No.6018/2022, in the Office of Sub-Registrar, Vrugambakkem
The original of said Redification Deed dated 01.68.2022, registered
as Document No.6018/2022, in the Office of Sub-Registrar, Vrugambakkem
The original of said Redification Deed dated 01.68.2022, registered
as Document No.6018/2022, in the Office of Sub-Registrar, Vrugambakkem
The original of said Redification Deed dated 01.68.2022, registered
as Document on the Sub-Registrar (Vrugambakkem
The original of said Redification breed dated 01.68.2022, registered
as Document on the Sub-Registrar (Vrugambakkem
The original of said Redification of the
above said document is hereby required to make the same known in
writing to me within 7 days from the date hereof, failing which it shall
be taken that there is not claim by any person to, against andot in
writing to me within 7 days from the date hereof, failing which it shall
be taken that there is not claim by any person to, against andot in
writing to me within 7 days from the date hereof, failing which it shall
be taken that there is not claim by any person to, against andot in
writing to me within 7 days from the date hereof, failing which it shall
be taken that there is not claim

K.Sivasakthivel, Advocate, No.25/2, New Bethaniya Nagar, 4th Street, Valasaravakkam, Chennai 600087 Cell 86376 28194.